



இலங்கை கணக்கீட்டு தொழிநுட்பவியலாளர்கள் கழகம்

மட்டம் III பரீட்சை – ஜூலை 2025
(Level III Examination – July 2025)

வினாக்களும் பரிந்துரைக்கப்பட்ட விடைகளும்

(302) முகாமை கணக்கீடும் நிதியியலும் (MAF)

இலங்கை கணக்கீட்டுத் தொழில்நுட்பவியலாளர்கள் கழகம்
இல, 640, வென். முறுத்தெட்டுவென ஆனந்த நாகிமி மாவத்தை,
நாரேஹன்பிட்டி, கொழும்பு - 05
தொ.பே - 011 2 559 669

கல்வி மற்றும் பயிற்சி பிரிவின் வெளியீடு

இலங்கை கணக்கீட்டு தொழிநுட்பவியலாளர்கள் கழகம்

மட்டம் III பரீட்சை – ஜூலை 2025

(302) முகாமை கணக்கீடும் நிதியியலும்

பரிந்துரைக்கப்பட்ட விடைகள்

நான்கு (04) கட்டாய வினாக்கள்
(மொத்தம் 20 புள்ளிகள்)

பகுதி - A

வினா 01 இற்கான பரிந்துரைக்கப்பட்ட விடைகள் :

அத்தியாயம் 7 – தொழிற்படு மூலதன முகாமை

		2024/25 நாட்களில்
இருப்பு வைத்தல் காலம்	$(5,750+3,690)/2/40,000*365$	43
வியாபார வருமதிகள் சேகரிப்பு காலம்	$(15,004+10,148)/2/52,400*365$	88
		131
(-) வியாபார சென்மதிகள் தீர்ப்பனவு காலம்	$(10,675+6,925)/2/33,648*365$	95
தொழிற்படு மூலதன சுழற்சியின் நீளம்		36

செய்கை - கடன் கொள்வனவுகளின் கணித்தல்

விற்பனைக் கிரயம்	ரூபா. 40,000.00
(+) இறுதி இருப்பு	5,750.00
(-) ஆரம்ப இருப்பு	(3,690.00)
கொள்வனவுகள்	42,060.00
80% கடன் கொள்வனவுகள்	33,648.00

(மொத்தம் 05 புள்ளிகள்)

வினா 02 ற்கான பரிந்துரைக்கப்பட்ட விடைகள் :

அத்தியாயம் 1 – முகாமைக் கணக்கியலின் அறிமுகம், இடர் மற்றும் நிச்சயமற்ற தன்மையின் கீழ் தொடர்புடைய கிரயம் மற்றும் தீர்மானம் மேற்கொள்ளல்

எல்லைக் கிரயவியலின் கீழான வருமானக் கூற்று

விற்பனை	29,700*ரூபா. 4,400	ரூபா.000 130,680
(-) விற்பனைக் கிரயம்	அளவு	கிரயம்
ஆரம்ப இருப்பு	2,000	3,375 6,750
உற்பத்தி மாறும் கிரயம்	31,200	3,375 105,300
	33,200	112,050
இறுதி இருப்பு	3,500	3,375 (11,813)
விற்பனைக் கிரயம்		(100,238)

பங்களிப்பு		30,443
நிலையான கிரயம்		
உற்பத்தி மேந்தலை	16,600	
உற்பத்தி அல்லாத மேந்தலை	9,350	(25,950)
இலாபம்		<u>4,493</u>

செய்கை 01 – அலகுக்கான மாறும் உற்பத்திக் கிரயம்

	ரூபா
நேர் மூலப்பொருள்	1,250.00
நேர் ஊழியம்	1,500.00
மாறும் மேந்தலை	625.00
	<u>3,375.00</u>

(மொத்தம் 05 புள்ளிகள்)

வினா 03 ற்கான பரிந்துரைக்கப்பட்ட விடைகள் :

அத்தியாயம் 1 – முகாமைக் கணக்கியலின் அறிமுகம், இடர் மற்றும் நிச்சயமற்ற தன்மையின் கீழ் தொடர்புடைய கிரயம் மற்றும் தீர்மானம் மேற்கொள்ளல்

		ரூபா
விற்பனை		22,400.00
மாறும் உற்பத்திக் கிரயம்		(9,600.00)
மாறும் விற்பனை மற்றும் விநியோக செலவு		(2,240.00)
பங்களிப்பு		10,560.00
நிலையான உற்பத்திக் கிரயத்திலான சேமிப்பு	5,750-3,200	2,550.00
இயந்திர அகற்றல் வருமானம்		8,000.00
உற்பத்தியல்லாத நிலையான கிரயத்திலிருந்தான சேமிப்பு	9,900*60%	5,940.00
செலுத்த வேண்டிய இழப்பீடு		(5,000.00)
மூடுவதனால் ஏற்படத்தக்க சேமிப்பு		11,490.00
மூடுவதனால் ஏற்படத்தக்க நிகர நன்மை	11,490-10,560	930.00

வணிகம் ரூபா. 930,000 நிகர நன்மையை உருவாக்குவதால் அதை மூட பரிந்துரைக்கப்படுகிறது.

(மொத்தம் 05 புள்ளிகள்)

வினா 04 இற்கான பரிந்துரைக்கப்பட்ட விடைகள் :

அத்தியாயம் 3 – வேறுபட்ட பாதீடுகள் மற்றும் திட்டமிடல் மற்றும் கட்டுப்பாடு எதிர் பாதிடல்


உற்பத்திப் பாதீடு	ஆகஸ்ட்	செப்டம்பர்
சந்தைப் பங்கு	5.80%	6.00%
பாதிடப்பட்ட விற்பனை	23,200.00	24,000.00
	400,000*5.8%	400,000*6%
(+) இறுதி இருப்பு	9,600.00	9,920.00
	24,000/30*12	24,800/30*12
(-) ஆரம்ப இருப்பு	(4,200.00)	(9,600.00)
பாதிடப்பட்ட உற்பத்தி	28,600.00	24,320.00

செய்கை

$$\text{சந்தை பங்கு} = \frac{22,000 \times 100}{5.5} = 400,000$$

$$\text{அக்டோபர் விற்பனை} = 400,000 \times 6.2\% = 24,800$$

(05 புள்ளிகள்)



பகுதி A முடிவு

வினா 05 ற்கான பரிந்துரைக்கப்பட்ட விடைகள் :

அத்தியாயம் 1 – முகாமைக் கணக்கியலின் அறிமுகம், இடர் மற்றும் நிச்சயமற்ற தன்மையின் கீழ் தொடர்புடைய கிரயம் மற்றும் தீர்மானம் மேற்கொள்ளல்

(a)

நேர் மூலப்பொருள் - பழம் A
உற்பத்தி

	கேள்வி	பழம் A	மொத்தத் தேவைப்பாடு
பழச்சாறு 1	3,000.00	0.50 250/500	1,500.00
பழச்சாறு 2	6,000.00	0.80 400/500	4,800.00
பழச்சாறு 3	4,000.00	0.50 250/500	2,000.00
மொத்த மூலப்பொருள் தேவைப்பாடு			8,300.00
பழம் A கிடைப்பனவு			9,000.00
மிகை			(700.00)

நேர் மூலப்பொருள் - பழம் B
உற்பத்தி

	கேள்வி	பழம் B	மொத்தத் தேவைப்பாடு
பழச்சாறு 1	3,000.00	0.50 400/800	1,500.00
பழச்சாறு 2	6,000.00	0.40 320/800	2,400.00
பழச்சாறு 3	4,000.00	0.60 480/800	2,400.00
மொத்த மூலப்பொருள் தேவைப்பாடு			6,300.00
பழம் B கிடைப்பனவு			5,900.00
பற்றாக்குறை			400.00

வரைறைக் காரணி பழம் B

(03 புள்ளிகள்)

(b)

	பழச்சாறு 1	பழச்சாறு 2	பழச்சாறு 3
விற்பனை விலை	1,300.00	1,600.00	1,900.00
(-) மாறும் கிரயம்			
பழம் A	250.00	400.00	250.00
பழம் B	400.00	320.00	480.00
பிற நேர் மூலப்பொருள்	150.00	180.00	200.00
ஊழியம்	90.00	120.00	120.00
மாறும் மேந்தலை	18.00	24.00	24.00

மொத்த மாறும் கிரயம்	(908.00)	(1,044.00)	(1,074.00)
பங்களிப்பு	392.00	556.00	826.00
பழம் B தேவைப்பாடு	0.50	0.40	0.60
பங்களிப்பு- பழம்			
B/கிலோ	784.00	1,390.00	1,376.67
தரவரிசைப்படுத்தல்	3	1	2

உற்பத்தி	உற்பத்தித் திட்டம்	பழம் B	மொத்தம்
பழச்சாறு 2	6,000.00	0.40	2,400.00
பழச்சாறு 3	4,000.00	0.60	2,400.00
பழச்சாறு 1	2,200.00	0.50	1,100.00
			<u>5,900.00</u>

(05 புள்ளிகள்)

- (c) பழச்சாறு 1 (800 போத்தல்கள்) உற்பத்தியில் பழம் B மட்டுமே பற்றாக்குறையாக உள்ளது. வெளியில் இருந்து பழம் B இனைக் கொள்வனவு செய்யும்போது நிறுவனம் ஒரு போத்தலுக்கு ரூபா. 292 பங்களிப்பைப் பெறுகிறது. எனவே, நிறுவனம் 800 கிலோ பழம் B ஐ ஒரு கிலோவிற்கு ரூபா. 1,000 விலையில் கொள்வனவு செய்யப் பரிந்துரைக்கப்படுகிறது.

(02 புள்ளிகள்)
(மொத்தம் 10 புள்ளிகள்)

வினா 06 ந்கான பரிந்துரைக்கப்பட்ட விடைகள் :

அத்தியாயம் 5 - மூலதன மூலங்கள் மற்றும் மூலதனக் கிரயம்

(a)

$$K_e = \frac{D_0 (1+g)}{P_0} + g * 100$$

$$K_e = \frac{2.10*(1+0.05)}{14.00} + 0.05 * 100$$

$$K_e = \underline{\underline{20.75\%}}$$

(02 புள்ளிகள்)

(b)

$$K_p = \frac{D_0}{P_0} * 100$$

$$K_p = \frac{3.75}{30.00} * 100$$

$$K_p = \underline{\underline{12.50\%}}$$

(02 புள்ளிகள்)

(c) மீட்கத்தக்க தொகுதிக்கடன்களின் கிரயம்

ஆண்டு	விபரம்	CF	DF @ 12%	DCF	DCF @ 10%	DCF
0	தொகுதிக்கடன் வழங்கல்	95	1	95	1	95
1-3	வட்டி (12*70%)	(8.4)	2.402	(20.18)	2.486	(20.88)
3	மீட்பு	(100)	0.712	(71.2)	0.751	(75.1)
				3.62		(0.98)

$$\begin{aligned} \text{IRR} &= 10\% + \frac{(2\% \times 0.98)}{4.6} \\ &= 10.43\% \end{aligned}$$

(03 புள்ளிகள்)

(d)

மூலம்	சந்தைப் பெறுமதி (ரூபா மில்லியன்)		COC	WACC
சாதாரண பங்குகள்	210.00	55%	20.75%	11.41
முன்னுரிமைப் பங்குகள்	60.00	16%	12.50%	2
தொகுதிக்கடன் பத்திரங்கள்	114.00	29%	10.43%	3.02
	384.00			16.43

$$\text{WACC} = 16.43\%$$

(03 புள்ளிகள்)

(மொத்தம் 10 புள்ளிகள்)

aat
SRI LANKA

வினா 07 ற்கான பரிந்துரைக்கப்பட்ட விடைகள் :

அத்தியாயம் 3 – வேறுபட்ட பாதீடுகள் மற்றும் திட்டமிடல் மற்றும் கட்டுப்பாடு எதிர் பாதிடல்

காகப் பாதீடு	Jul-25	Aug-25	Sep-25
பெறுகைகள்			
கடன்பட்டோரிடமிருந்து சேகரிப்பு – செய்கை 1	5,200,000	4,800,000	4,500,000
வட்டி வருமானம் ஆண்டுக்கு 4%	5,000	6,333	5,071
மொத்தப் பெறுவனவுகள்	5,205,000	4,806,333	4,505,071

கொடுப்பனவுகள்

மூலப்பொருட்கள் - செய்கை 2	1,940,000	1,825,000	1,900,000
புறவழங்கப்பட்ட உற்பத்திக் கிரயம் - செய்கை 3	1,440,000	1,350,000	1,500,000
விநியோகக் கிரயம் - செய்கை 4	225,000	250,000	237,500
ஊழியர் சம்பளம்	800,000	1,360,000	800,000
நிலையான செலவுகள்	400,000	400,000	400,000
மொத்த கொடுப்பனவுகள்	4,805,000	5,185,000	4,837,500
நிகர காகப்பாய்ச்சல்	400,000	(378,667)	(332,429)
மாத தொடக்கத்தில் மீதி	1,500,000	1,900,000	1,521,333
மாத இறுதியில் மீதி	1,900,000	1,521,333	1,188,904

செய்கை 1 – கடன்பட்டோரிடமிருந்து சேகரிப்பு

	May-25	Jun-25	Jul-25	Aug-25	Sep-25
விற்பனைப் பெறுமதி (ரூபா)	5,200,000	4,800,000	4,500,000	5,000,000	4,750,000
60 நாட்களுக்குப் பின்னர்					
சேகரிப்பு	-	-	5,200,000	4,800,000	4,500,000
	-	-	5,200,000	4,800,000	4,500,000

செய்கை 2 - மூலப்பொருட்களுக்கான கொடுப்பனவு

	May-25	Jun-25	Jul-25	Aug-25	Sep-25	Oct-25
விற்பனைப் பெறுமதி						
(ரூ)	5,200,000	4,800,000	4,500,000	5,000,000	4,750,000	4,000,000
மூலப்பொருள் கிரயம்						
40%	2,080,000	1,920,000	1,800,000	2,000,000	1,900,000	1,600,000
கொள்வனவுப் பெறுமதி						
- 1 மாதம்						
முன்கூட்டியே	1,920,000	1,800,000	2,000,000	1,900,000	1,600,000	2,400,000

25% கொடுப்பனவு	480,000	450,000	500,000	475,000	400,000	600,000
60 நாட்களுக்குப் பிறகு						
75% மீதித் தொகை			1,440,000	1,350,000	1,500,000	1,425,000
	480,000	450,000	1,940,000	1,825,000	1,900,000	2,025,000

செய்கை 3 – புறவழங்கல் செய்யப்பட்ட உற்பத்தி செலவு

	May-25	Jun-25	Jul-25	Aug-25	Sep-25
விற்பனைப் பெறுமதி (ரூபா)	5,200,000	4,800,000	4,500,000	5,000,000	4,750,000
உற்பத்திக் கிரயம் 30%	1,560,000	1,440,000	1,350,000	1,500,000	1,425,000
30 நாட்களுக்குப் பின்னர் தீர்ப்பனவு	-	1,560,000	1,440,000	1,350,000	1,500,000

செய்கை 4 – விநியோகக் கிரயம்

	Jul-25	Aug-25	Sep-25
விற்பனைப் பெறுமதி (ரூபா)	4,500,000	5,000,000	4,750,000
விநியோகக் கிரயம் 5%	225,000	250,000	237,500

(மொத்தம் 10 புள்ளிகள்)

சா
SRI LANKA

பிரிவு B முடிவு

வினா 08ற்கான பரிந்துரைக்கப்பட்ட விடைகள் :

அத்தியாயம் 6 - மூலதன முதலீட்டுப் பகுப்பாய்வு

(a)

	0	1	2	3	4	5
முதலீடு	(25,000)					
தொழிற்படு மூலதனம்	(4,000)					4,000
ஆரம்பித்தல் கிரயம்	(3,000)					
பங்களிப்பு (செய்கை 1)		13,300	13,600	23,700	28,900.80	19,290
நிலையான கிரயம்		(3,000)	(3,000)	(3,000)	(3,000)	(3,000)
விநியோகக் கிரயம் (செய்கை 2)		(1,805)	(2,000)	(3,000)	(4,320)	(3,600)
வருமான வரி (செய்கை 3)		(673.50)	(705)	(3,435)	(4,599.24)	(3,807)
	(32,000)	7,821.5	7,895	14,265	16,981.56	12,883
DF @ 20%	1	0.833	0.694	0.579	0.482	0.402
DCF	(32,000)	6,515	5,479	8,259	8,185	5,179
நிகர இற்றைப் பெறுமதி	1,617					

NPV = 1,617

(13 புள்ளிகள்)

(b) புதிய உற்பத்தி ரூபா. 1,617,000 நேர்க்கணிய NPV ஐ உருவாக்குவதால் அதைத் தொடர பரிந்துரைக்கப்படுகிறது.

(02 புள்ளிகள்)

செய்கைகள்

செய்கை 1: பங்களிப்பு

	1	2	3	4	5
விற்பனை விலை	95	100	120	120	120
மாலும் கிரயம்	(60)	(66)	(72.6)	(79.86)	(87.85)
மொத்தப் பங்களிப்பு	35	34	47.4	40.14	32.15

செய்கை 2: விநியோகக் கிரயம்

	1	2	3	4	5
விற்பனை	36,100	40,000	60,000	86,400	72,000
விநியோகக் கிரயம்	1,805	2,000	3,000	4,320	3,600

செய்கை 3: வருமான வரி

	1	2	3	4	5
பெறுமானத் தேய்வுக்கு முன்னான இலாபம்	8,495	8,600	17,700	21,580.80	12,690
மூலதன விடுதொகை	(6,250)	(6,250)	(6,250)	(6,250)	
	2,245	2,350	11,450	15,330.80	12,690
வரி @ 30%	673.50	705	3,435	4,599.24	3,807

(மொத்தம் 15 புள்ளிகள்)

வினா 09 ற்கான பரிந்துரைக்கப்பட்ட விடைகள் :

அத்தியாயம் 4 – நியமக் கிரயவியல் மற்றும் முரண் பகுப்பாய்வு

(a)

(i)

	நியம விலை	உண்மை விலை	உண்மைப் பயன்பாடு	
DMPV மூலப்பொருள் 1B	= 500.00	- 480.00	* 4,720.00	= 94,400.00 F
		2,265,600/4,720		
மூலப்பொருள் 2B	= 300.00	- 302.00	* 13,400.00	= 26,800.00 A
		4,046,800/13,400		
				67,600.00 F

(02 புள்ளிகள்)

(ii) மூலப்பொருள் கலவை முரண்

மூலப்பொருள்	AUAM	AUSM	முரண் அளவு	நியம விலை	முரண் ரூபா
மூலப்பொருள் 1B	4,720	4,530	190A	500.00	95,000 A
		18,120*1/4			
மூலப்பொருள் 2B	13,400	13,590	190F	300.00	57,000 F
		18,120*3/4			
	18,120	18,120	-		38,000 A

(03 புள்ளிகள்)

(iii) மூலப்பொருள் விளைவு முரண்

மூலப்பொருள்	SUSM	AUSM	முரண் அளவு	நியம விலை	முரண் ரூபா
மூலப்பொருள் A	4,600	4,530	70F	500.00	35,000 F
	4,600*1				
மூலப்பொருள் B	13,800	13,590	210F	300.00	63,000 F
	4,600*3				
	18,400	18,120	280F		98,000 F

(03 புள்ளிகள்)

(iv)

$$\begin{aligned} \text{DLRV} &= \frac{(\text{நியம விகிதம்} - \text{உண்மை விகிதம்})}{2,938,200/2,490} \times \frac{\text{கொடுப்பனவு செய்த உண்மை மணி}}{2,490} \\ \text{DLRV} &= \frac{(1,200 - 1,180)}{2,938,200/2,490} \times 2,490 = \underline{\underline{49,800}} \text{ F} \end{aligned}$$

(02 புள்ளிகள்)

(b)

தொழிற்பாட்டுக் கூற்று – எல்லைக் கிரயவியல்

பாதிடப்பட்ட பங்களிப்பு	4,000*1,875	7,500,000
விற்பனை பங்களிப்பு அளவு முரண்		1,125,000
உண்மையான விற்பனையின் பாதிட்ட பங்களிப்பு	4,600*1,875	8,625,000

முரண்களை சீராக்கல்

	<u>A</u>	<u>E</u>
நேர் மூலப்பொருள் விலை முரண்		67,600
நேர் மூலப்பொருள் கலவை முரண்	38,000	
நேர் மூலப்பொருள் விளைவு முரண்		98,000
நேர் ஊழிய விகித முரண்		49,800
நேர் ஊழிய செயற்திறன் முரண்	228,000	
மாறும் மேந்தலைக் கிரய முரண்	9,960	
மாறும் மேந்தலை செய்திறன் முரண்	47,500	
விற்பனை பங்களிப்பு விலை முரண்	920,000	
	<u>1,243,460</u>	<u>215,400</u>
		<u>(1,028,060)</u>
உண்மையான பங்களிப்பு		<u><u>7,596,940</u></u>

(05 புள்ளிகள்)

(மொத்த 15 புள்ளிகள்)

வினா 10 ந்கான பரிந்துரைக்கப்பட்ட விடைகள் :

அத்தியாயம் 2 – செயன்முறைக் கிரயவியல் மற்றும் எண்ணியல் கிரயவியல்

(A)

(a) சமப்பாட்டு அலகுக் கூற்று

	மொத்த அளவு	நேர் மூலப்பொருள் நிறைவு விகிதம்	சம. அலகு	நேர் ஊழியம் நிறைவு விகிதம்	சம. அலகு	மேந்தலை நிறைவு விகிதம்	சம. அலகு
ஆரம்ப இருப்பு - வெளியீடு	4,600	100%	4,600	100%	4,600	100%	4,600
புதிய இருப்பு - வெளியீடு	21,900	100%	21,900	100%	21,900	100%	21,900
சாதாரண நட்டம் - உள்ளீட்டின் 5%	1,400	-	-	-	-	-	-
அசாதாரண நட்டம்	1,500	100%	1,500	100%	1,500	100%	1,500
இறுதிக் குறைவேலை	3,200	100%	3,200	70%	2,240	35%	1,120
மொத்த உள்ளீடு	32,600		31,200		30,240		29,120

	நேர்ப் பொருள்	நேர் ஊழியம்	மேந்தலை	மொத்தம்
அலகுக் கிரயக் கணித்தல்				
ஆரம்ப இருப்பு	657,350	156,960	46,090	860,400
உள்ளீட்டுக் கிரயம்	3,706,050	1,476,000	361,590	5,543,640
விரயமான அலகுகளின் விற்பனை ரூபா 175 வீதம்	(245,000)	-	-	(245,000)
உள்ளீட்டின் நிகர செலவு	4,118,400	1,632,960	407,680	6,159,040
எதிர்பார்க்கப்படும் சமப்பாட்டு அலகுகள்	31,200	30,240	29,120	
உற்பத்தி செய்யப்பட்ட அலகுக்கான கிரயம்	132.00	54.00	14.00	200.00

(06 புள்ளிகள்)

(b) செயன்முறை 1 கணக்கு

விபரம்	அலகுகள்	பெறுமதி	விபரம்	அலகுகள்	பெறுமதி
ஆரம்ப இருப்பு	4,600	860,400	முடிவுப்பொருள் வெளியீடு	26,500	5,300,000
நேர் மூலப்பொருள்	28,000	3,706,050	சாதாரண நட்டம்	1,400	245,000
நேர் ஊழியம்	-	1,476,000	அசாதாரண நட்டம்	1,500	300,000
மேந்தலை	-	361,590	குறைவேலை மு.கொ.செ	3,200	559,040
	32,600	6,404,040		32,600	6,404,040
குறைவேலை மு.கொ.வ	3,200	559,040			

செய்கை

மதிப்பீட்டுக் கூற்று	நேர் மூலப்பொருள்			நேர் ஊழியம்			மேந்தலை			மொத்தம்
	சம அலகு	கிரயம்	மொத்தம்	சம அலகு	கிரயம்	மொத்தம்	சம அலகு	கிரயம்	மொத்தம்	
வெளியீடு	26,500	132.00	3,498,000	26,500	54.00	1,431,000	26,500	14.00	371,000	5,300,000
அசாதாரண நட்டம்	1,500	132.00	198,000	1,500	54.00	81,000	1,500	14.00	21,000	300,000
இறுதிக் குறைவேலை	3,200	132.00	422,400	2,240	54.00	120,960	1,120	14.00	15,680	559,040
			4,118,400			1,632,960			407,680	

(08 புள்ளிகள்)

(B)

இலாபநட்டமற்ற புள்ளி விற்பனையில் = $\frac{\text{நிலையான கிரயம்}}{\text{திரண்ட PV விகிதம்}}$

9,600,000

34.52%

27,809,965

இலாபநட்டமற்ற புள்ளி	விற்பனை	மொத்த விற்பனை	இலாபநட்டமற்ற புள்ளி விற்பனை ரூபா
P	27,809,965	108,000,000	9,932,130
Q	27,809,965	194,400,000	17,877,834
		302,400,000	

செய்கை 1 - திரண்ட PV விகிதம்

	P	Q
விற்பனை விலை	4,500.00	5,400.00
மூலப்பொருள்	(1,400.00)	(1,600.00)
ஊழியம்	(1,000.00)	(1,400.00)
மாறும்	(600.00)	(500.00)
மேந்தலை		
பங்களிப்பு	1,500.00	1,900.00
விற்பனை விகிதம்	2	3

திரண்ட PV விகிதம்

=

$\frac{1,500*2 + 1,900*3}{4,500*2 + 5,400*3}$

8,700.00

25,200.00

34.52%

அல்லது

மொத்த விற்பனை = 302,400,000

மொத்தப் பங்களிப்பு = (1,500*24,000) + (1,900*36,000)

= 104,400,000

PV விகிதம் = $\frac{104,400,000}{302,400,000} * 100\%$

= 34.52%

(06 புள்ளிகள்)

(மொத்தம் 20 புள்ளிகள்)



பிரிவு C முடிவு

Notice:

These answers compiled and issued by the Education and Training Division of AAT Sri Lanka constitute part and parcel of study material for AAT students.

These should be understood as Suggested Answers to question set at AAT Examinations and should not be construed as the “Only” answers, or, for that matter even as “Model Answers”. The fundamental objective of this publication is to add completeness to its series of study texts, designs especially for the benefit of those students who are engaged in self-studies. These are intended to assist them with the exploration of the relevant subject matter and further enhance their understanding as well as stay relevant in the art of answering questions at examination level.



5

© 2021 by the Association of Accounting Technicians of Sri Lanka (AAT Sri Lanka). All rights reserved. No part of this document may be reproduced or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording or otherwise without prior written permission of the Association of Accounting Technicians of Sri Lanka (AAT Sri Lanka)